

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka
இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

60 T I, II

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2010 දෙසැම්බර්
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2010 டிசெம்பர்
General Certificate of Education (Ord. Level) Examination, December 2010

ව්‍යාපාර හා ගිණුම්කරණ අධ්‍යයනය I, II
வணிகக் கல்வியும் கணக்கீடும் I, II
Business and Accounting Studies I, II

පැය තුනයි
மூன்று மணித்தியாலம்
Three hours

கவனிக்க :

வணிகக் கல்வியும் கணக்கீடும் I

- எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
- 1 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும் (1), (2), (3), (4) என எண்ணிடப்பட்ட விடைகளில் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்க.
- உமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் ஒவ்வொரு வினாவுக்கும் உரிய வட்டங்களில் உமது விடையின் எண்ணை ஒத்த வட்டத்தினுள்ளே புள்ளியை (X) இடுக.
- அவ்விடைத்தாளின் பிற்பக்கத்தில் தரப்பட்டுள்ள மற்றைய அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசித்து அவற்றைப் பின்பற்றுக.

- பின்வரும் கூற்றைப் பயன்படுத்தி, 01 தொடக்கம் 03 வரையுள்ள வினாக்களுக்கு விடை தருக.

புராதன சமூகத்தில் வாழ்ந்த மக்கள் சுயஉற்பத்தியின் மூலம் தமது தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டனர். ஆனால் இன்று, பெரும்பாலும் சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதன் மூலம் மக்கள் தமது தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

- இன்று, சந்தையில் இருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கிக் கொள்ள முடியும் ஏனெனில் இது
 - நேர் உற்பத்தி
 - நேரில் உற்பத்தி
 - முதனிலை உற்பத்தி
 - பண்டமாற்று முறைமை
- பொருட்களுடன் ஒப்பிடும்போது சேவையொன்றின் ஒரு சிறப்பியல்பாகக் காணக்கூடியது
 - உருவத்தன்மை
 - ஒரேமாதிரியான தன்மை
 - பிரிக்க முடியாத தன்மை
 - அழியாத்தன்மை
- பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஊடகம் எவ்வாறு அழைக்கப்படும் ?
 - பெறுமதி
 - பரிமாற்று
 - பணம்
 - வியாபாரம்
- வணிகத்தின் அபிவிருத்தியானது பல கட்டங்களாக விவரிக்கப்படுகிறது. இந்த அபிவிருத்தி தொடர்பான முதற்கட்டம் எவ்வாறு அழைக்கப்படும் ?
 - இலத்திரனியல் வர்த்தகம் (e-commerce)
 - பண்டமாற்று முறைமை
 - பணப்பாவனை
 - கைத்தொழில் புரட்சி
- வணிகச் சூழலைச் சிற்றின, பேரண்டச் சூழல்கள் அல்லது அசு, புறச் சூழல்கள் எனப் பாகுபடுத்துவதன் மூலம் சுற்றுக் கொள்ள முடியும். சிற்றினச் சூழற் காரணிகளை மாத்திரம் உள்ளடக்கியுள்ள தொகுதி எது என்பதைத் தெரிவு செய்க.
 - உடைமையாளர்கள், அரசியற் கொள்கைகள், மக்கட் தொகை
 - மக்கட் தொகை, ஊழியர்கள், பொருளாதாரக் கொள்கைகள்
 - முகாமையாளர்கள், ஊழியர்கள், தொழினுணுக்க மாற்றங்கள்
 - உடைமையாளர்கள், முகாமையாளர்கள், ஊழியர்கள்
- எந்தவொரு வணிக நிறுவனத்துக்கும் பொதுவான சிறப்பியல்பு யாது ?
 - சட்ட ஆளுமை
 - வரையறுத்த நடடப்பொறுப்பு
 - தொடந்தியங்கும் தன்மை
 - நோக்கம்

7. வணிக நிறுவனங்கள் சில கீழே தரப்படுகின்றது.

- A - பங்குடைமைகள் B - வரையறுத்த கம்பனிகள் C - தனியுடைமைகள்
D - கூட்டுறவுச் சங்கங்கள் E - அரசு கம்பனிகள் F - திணைக்களங்கள்
G - அரசு கூட்டுதாபனங்கள்

பொதுத் (அரசு) துறையைச் சார்ந்த வணிக நிறுவனங்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

- (1) A, D, E (2) B, D, F (3) C, F, G (4) E, F, G

8. பொதுமக்களுக்குப் பங்குகளை வழங்குவதன் மூலம் மூலதனத்தை திரட்டும் வணிக நிறுவனம்

- (1) வரையறுத்த தனியார் கம்பனி (2) வரையறுத்த பொதுக்கம்பனி
(3) பங்குடைமை (4) உத்தரவாதத்தால் வரையறுத்த கம்பனி

9. வணிக வங்கியொன்றில் நடைமுறைக்கணக்கை உடைய ஒருவரால் அக்கணக்கினூடாகக் கொடுப்பனவு செய்வதற்காகப் பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் பணம்

- (1) கடன் அட்டை (2) வரவு அட்டை (3) காசோலை (4) வங்கி வரைவு

10. காப்புறுதிக் கம்பனி ஒன்றினால் பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தின் ஒரு பகுதி வருமாறு:

“சேதம் ஏற்பட்டதோ இல்லையோ காப்புறுதி செய்த பணத்தை நீர் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், காப்புறுதி ஒப்பந்தம் கைமாற்றத்தக்கதல்ல. காப்புறுதி செய்த பணத்துக்கும் மேலதிகமாக வட்டி மற்றும் மிகையுதியம் போன்ற அனுகூலங்களையும் நீர் பெறுவதற்கு உரித்துடையவர்.”

இந்த விளம்பரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் காப்புறுதி வகை எது?

- (1) மோட்டார் வாகனக் காப்புறுதி (2) தீ அபாயக் காப்புறுதி
(3) கடலபாயக் காப்புறுதி (4) ஆயுளுறுதி (ஆயுட் காப்புறுதி)

11. தொடர்பாடல் ஊடகங்களும் அந்த ஊடகங்களால் பயன்படுத்தப்படும் தொடர்பாடல் கருவிகளும் (tools) கீழே தரப்படுகின்றன.

தொடர்பாடல் ஊடகம்	தொடர்பாடல் கருவிகள்
1 வாய்மொழி மூலம்	A குறுஞ் செய்திச் சேவை
2 எழுத்து மூலம்	B அறிவித்தற் பலகை
3 இலத்திரனியல் மூலம்	C கூட்டங்கள்

ஊடகங்களையும் கருவிகளையும் சரியாகவும் பொருத்தமாகவும் இணைக்கும் விடையைத் தெரிவு செய்க

- (1) 1 C, 2 B, 3 A (2) 1 B, 2 A, 3 C (3) 1 C, 2 A, 3 B (4) 1 A, 2 C, 3 B

12. பின்வருவனவற்றுள் இலங்கையின் தேசிய விமான சேவையாகக் கருதப்படுவது எது?

- (1) மிஷின்லங்கா விமான சேவை (2) எயார் லங்கா விமான சேவை
(3) ஸ்ரீலங்கன் விமான சேவை (4) லங்கா விமான சேவை

13. நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு அரசாங்கம் கூடுதல் கவனஞ்செலுத்த வேண்டியதற்கான பிரதான காரணம்

- (1) அது அத்தியாவசிய உணவுப்பொருளாக இருப்பது (2) அது பருவகால உற்பத்திப்பொருளாக இருப்பது
(3) நெகிழ்ச்சியற்ற கேள்வி காணப்படுவது (4) கட்டுப்பாட்டு விலை காணப்படுவது

14. வணிகத்திட்டமொன்றைத் தயாரித்ததன் பின்னரே, அதில் பல அனுகூலங்கள் காணப்படுகின்றன என்பதனை வணிகர் ஒருவருக்குச் சரியாக அறிந்துகொள்ள முடியும். அவற்றுள் மிகவும் முக்கியமான அனுகூலமாகக் காணப்படுவது

- (1) வணிகத்திட்டத்தை எழுத்து வடிவில் காட்சிப்படுத்த முடியும்.
(2) வணிகத்தின் பெறுபேற்றை முற்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
(3) வணிகம் செல்ல வேண்டிய வழிமுறையை விளங்கிக்கொள்ள முடியும்.
(4) வணிகத்துக்குத் தேவையான ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்துகொள்ள முடியும்.

15. வணிகத்திட்டத்தின் சந்தைப்படுத்தல் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு காரணி

- (1) எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி (2) இலாப வீதம்
(3) நிதி மூலங்கள் (4) எதிர்பார்க்கப்பட்ட விற்பனைகள்

16. கௌதமன் என்பவரால் X கம்பனியின் 100 பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 15.75 வீதம் கொள்வனவு செய்யப்பட்டு அவை ஒவ்வொன்றும் ரூ. 20.25 வீதம் விற்பனை செய்யப்பட்டமையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட மேலதிக தொகையான ரூ. 450 எவ்வாறு அழைக்கப்படும்?

- (1) பங்கிலாபங்கள் (2) மூலதன ஆதாயம் (3) வட்டி வருமானம் (4) மொத்தத் திரும்பல்

17. முதலீட்டு மூலம் ஒன்றைத் தெரிவு செய்யும்போது கருத்திற்கொள்ள வேண்டிய இரண்டு பிரதான காரணிகள்

- (1) இடர், திரும்பல் (2) இடர், வசதி
(3) திரும்பல், பிணைகள் (4) வசதி, திரும்பல்

18. மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்காகச் சாதாரண பங்குகளை வழங்குவதன் மூலம் வணிகமொன்றுக்குக் கிடைக்கக்கூடிய அனுசூலம்
 (1) செலவுகள் ஏற்படமாட்டாது. (2) முகாமையில் செல்வாக்குச் செலுத்தமாட்டாது.
 (3) உடனடியாகத் திரும்பச் செலுத்தத் தேவையில்லை. (4) மூலதன அமைப்புக்குத் தாக்கம் ஏற்படாது.
19. காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற விவசாய உற்பத்திப்பொருட்களை விநியோகம் செய்யும் விசேட பொருளாதார நிலையங்களைக் கட்டுப்படுத்தும் அமைச்சு எது?
 (1) விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் (2) பெருந்தோட்டக் கைத்தொழில்
 (3) பெருந்தோட்ட பயிர்கள் விரிவாக்கம் (4) கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வியாபாரம்
20. அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதிக்கு இலங்கையின் ரூபாவைச் சரியான அளவில் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
 (1) ரூ. 75 (2) ரூ. 110 (3) ரூ. 140 (4) ரூ. 175
- பின்வரும் தகவலைப் பயன்படுத்தி, 21 ஆம் 22 ஆம் வினாக்களுக்கு விடை தருக.
 15 மார்ச் 2009 இல் நர்மதனின் வணிகம் தொடர்பான சில தகவல்கள் வருமாறு:
 கட்டடங்கள் ரூ. 75 000
 சரக்கிருப்பு ரூ. 15 000
 கடன்பட்டோர் ரூ. 10 000
 வங்கிக் கடன் ரூ. 25 000
21. இவ்வணிகத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சரியாகவும் வரிசைக்கிரமமாகவும் தரும் விடையைத் தெரிவு செய்க
 (1) ரூ. 100 000, ரூ. 25 000 (2) ரூ. 100 000, ரூ. 35 000
 (3) ரூ. 90 000, ரூ. 35 000 (4) ரூ. 75 000, ரூ. 50 000
22. நர்மதன் வணிகத்தின் மூலதனம்
 (1) ரூ. 75 000 (2) ரூ. 55 000 (3) ரூ. 45 000 (4) ரூ. 25 000
23. தனது வணிகத்துக்காக திலகன் என்பவர் ரூ. 25 000 வங்கிக் கடன் ஒன்றை பெற்றுக் கொண்டதற்குப் பொருத்தமான சரியான இரட்டைப் பதிவு எது?
 (1) காசுக் கணக்கு வரவு - வங்கிக் கணக்கு செலவு (2) வங்கிக் கணக்கு வரவு - கடன் கணக்கு செலவு
 (3) வங்கிக் கணக்கு வரவு - மூலதனக் கணக்கு செலவு (4) காசுக் கணக்கு வரவு - வங்கிக் கடன் கணக்கு செலவு
24. வணிகமொன்றினால் சரக்குகள் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்டால் இதன் விளைவாக
 (1) சொத்துக்களும் பொறுப்புகளும் அதிகரிக்கும்.
 (2) சொத்துக்களும் செலவுகளும் அதிகரிக்கும்.
 (3) சொத்துக்களும் மூலதனமும் அதிகரிக்கும்.
 (4) சொத்துக்கள் அதிகரிக்கும்போது பொறுப்புக்கள் குறைவடையும்.
25. காசேட்டின் வரவுப் பக்கத்தில் கொடுக்கல் வாங்கலைப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மூல ஆவணம்
 (1) பற்றுச்சீட்டு (receipt) (2) வரவுத்தாள்
 (3) கொடுப்பனவு உறுதிச் சீட்டு (voucher) (4) பட்டியல் (invoice)

- பின்வரும் தகவலைப் பயன்படுத்தி, 26 தொடக்கம் 28 வரையுள்ள வினாக்களுக்கு விடை தருக.
 சாரா வியாபாரிகளிடமிருந்து பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு கட்டளையிடுவதற்காகச் செல்வி வியாபார நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட பட்டியல் வருமாறு :

பட்டியல் இல: 256

செல்வி வியாபார நிலையம்
பிரதான வீதி
யாழ்ப்பாணம்
15.11.2010

முகாமையாளர்
சாரா வியாபாரிகள்
திருகோணமலை வீதி
மட்டக்களப்பு

தொடர் இல	பொருட்களின் வகை	அளவு	ஒரு அலகுக்கான விலை (ரூ.)	தொகை விலை (ரூ.)
1	சவர்க்காரம் - நாமல்	500	20	10 000
2	பந்தூரிகை - ஸ்மாட்	100	50	5 000
3	பற்பசை - பைன்காட்	200	40	8 000
				23 000
	10 % கழிவு			2 300
				20 700

சங்கர்
முகாமையாளர்

26. இப்பட்டியலை ஒரு மூல ஆவணமாகப் பயன்படுத்தி சாரா வியாபாரிகள் இக்கொடுக்கல் வாங்கலை பதிவதற்குரிய முதன்மை ஏடு யாது ?
 (1) கொள்வனவு நாளேடு (2) விற்பனை நாளேடு
 (3) காசேடு (4) விற்பனைத் திருப்ப நாளேடு
27. சாரா வியாபாரிகளின் கணக்குப் புத்தகத்தில் இக்கொடுக்கல் வாங்கல்களைப் பதியும்போது செல்வி வியாபார நிலையத்தின் கணக்கு
 (1) ரூ. 23 000 வரவு வைக்கப்பட்டதைக் காட்டும். (2) ரூ. 23 000 செலவு வைக்கப்பட்டதைக் காட்டும்.
 (3) ரூ. 20 700 வரவு வைக்கப்பட்டதைக் காட்டும். (4) ரூ. 20 700 செலவு வைக்கப்பட்டதைக் காட்டும்.
28. இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 2 300 கழிவானது
 (1) கொடுத்த கழிவுக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.
 (2) பெற்ற கழிவுக் கணக்கில் செலவு வைக்கப்பட வேண்டும்.
 (3) செல்வி வியாபார நிலைய கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.
 (4) கணக்குகளில் பதிவு செய்யப்பட மாட்டாது.
29. வணிகமொன்றின் சிறுசெலவுக் காசாளர் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் ரூ. 650 ஐச் செலவு செய்துள்ளதுடன் ரூ. 350 ஐ மீதியாகக் கையில் வைத்துள்ளார். அடுத்த மாதத்திற்காக ரூ. 650 ஈடுசெய்யப்பட்டது. இவ்வணிகத்தில் மாதாந்தம் மீள நிரப்ப வேண்டிய சிறுசெலவுக் காசு
 (1) ரூ. 350 (2) ரூ. 650 (3) ரூ. 1000 (4) ரூ. 1650
30. நிலையான கட்டளைகள் மீதான கொடுப்பனவு வணிகமொன்றின் காசேட்டில் பதிவு செய்யப்பட்டதெனின், இது
 (1) வங்கி நிரலின் வரவுப் பக்கத்தில் (2) காசு நிரலின் வரவுப் பக்கத்தில்
 (3) வங்கி நிரலின் செலவுப் பக்கத்தில் (4) காசு நிரலின் செலவுப் பக்கத்தில்
31. வங்கிக் கணக்கு இணக்கக்கூற்றைத் தயாரிக்கும்போது பின்வருவனவற்றுள் எது பயன்படுத்தப்படுகின்றது ?
 (1) வைப்பிலிடப்பட்டு வசூலிக்கப்படாத காசோலைகளும் வங்கிக் கட்டணங்களும் மட்டும்
 (2) வைப்பிலிடப்பட்டு வசூலிக்கப்படாத காசோலைகளும் வழங்கப்பட்டு வங்கியில் சமர்ப்பிக்கப்படாத காசோலைகளும் மட்டும்
 (3) வழங்கப்பட்டு வங்கியில் சமர்ப்பிக்கப்படாத காசோலைகளும் நிலையான கட்டளைகள் மீதான கொடுப்பனவுகளும் மட்டும்
 (4) நிலையான கட்டளைகள் மீதான கொடுப்பனவுகளும் நேரடி வைப்புகளும் மட்டும்
- பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி 32 ஆம் 33 ஆம் வினாக்களுக்கு விடை தருக.
 கல் வணிகத்தின் பரீட்சை மீதியைத் தயாரித்தபோது அது சமப்படவில்லை. பின்னர் பின்வரும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
 * சம்பளக் கணக்கின் மொத்தத் தொகை ரூ. 250 ஆல் குறைவாகக் கூட்டப்பட்டிருந்தது.
 * ஜசிந்தா என்பவருக்கு வழங்கப்பட்ட ரூ. 450 மதனியா என்பவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
32. சம்பளக் கணக்கின் மொத்தத் தொகை ரூ. 250 ஆல் குறைவாகக் கூட்டப்பட்டிருந்ததைத் திருத்துவதற்கான சரியான நாட்குறிப்பைத் தெரிவு செய்க.
 (1) சம்பளக் கணக்கு வரவு ரூ. 250 (2) தொங்கல் கணக்கு வரவு ரூ. 250
 தொங்கல் கணக்கு செலவு ரூ. 250 சம்பளக் கணக்கு செலவு ரூ. 250
 (3) சம்பளக் கணக்கு வரவு ரூ. 250 (4) சம்பளக் கணக்கு வரவு ரூ. 250
 காசுக் கணக்கு வரவு ரூ. 250 சென்மதி சம்பளக் கணக்கு செலவு ரூ. 250
33. ஜசிந்தா என்பவருக்கு வழங்கப்பட்டு மதனியா என்பவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ. 450 இன் மூலம் உருவான கணக்கீட்டு வழி
 (1) ஒரு கோட்பாட்டு வழுவாகும். (2) கணக்கு மாறிப் பதிந்த வழுவாகும்.
 (3) முற்றாக விடுபட்ட வழுவாகும். (4) ஈடாக்கல் வழுவாகும்.
- பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி 34 ஆம் 35 ஆம் வினாக்களுக்கு விடை தருக.
 பாரதியார் வாசிப்போர் சங்கம் என்பது இலாப நோக்கற்ற ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தில் 50 அங்கத்தவர்கள் காணப்படுவதுடன் இதற்கான வருடாந்த அங்கத்துவக் கட்டணம் ரூ. 100 ஆகும். ஆண்டின் இறுதியில் 10 அங்கத்தவர்கள் தவிர்த்த ஏனைய சகல அங்கத்தவர்களும் தமது அங்கத்துவக் கட்டணத்தைச் செலுத்தியிருந்தனர்.
34. பாரதியார் வாசிப்போர் சங்கத்தின் பெறுவனவுகள் கொடுப்பனவுகள் கணக்கில் அங்கத்துவக் கட்டணமாக பதிவு செய்யப்பட்ட தொகை
 (1) ரூ. 1 000 (2) ரூ. 4 000 (3) ரூ. 5 000 (4) ரூ. 6 000

35. பெறப்படாத அங்கத்துவக் கட்டணமானது எதுவாகக் கருதப்படவேண்டுமெனின்

- (1) சென்மதி செலவுகளாக (2) வருமதி வருமானமாக
(3) முற்பணக் கொடுப்பனவுகளாக (4) முற்பெறுகைகளாக

- பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 36 தொடக்கம் 40 வரையிலான வினாக்களுக்கு விடை தருக.
31.03.2010 இல் நீலா வணிகத்தின் பரீட்சை மீதி வருமானம்:

	(வரவு ரூ.)	(செலவு ரூ.)
மூலதனம்		200 000
வங்கிக் கடன் 12%		50 000
காணி கட்டடங்கள்	200 000	
01.04.2009 இல் சரக்கிருப்பு	16 000	
கொள்வனவுகள்	50 000	
விற்பனைகள்		80 000
விற்பனைத் திருப்பங்கள்	2 000	
கொள்வனவுத் திருப்பங்கள்		1 500
கடன்பட்டோர்	15 000	
கடன்கொடுத்தோர்		9 500
காப்புறுதி	6 000	
சம்பளங்கள்	15 000	
வங்கிக் கடன் வட்டி	3 500	
பற்றுக்கள்	2 000	
கையிலுள்ள காசு	31 500	
	341 000	341 000

மேலதிகத் தகவல்கள்:

- * 31.03.2010 இல் சரக்கிருப்பு ரூ. 8 000
* முற்செலுத்திய காப்புறுதி ரூ. 1 000
* கடன்பட்டோரின் 5% ஐ அறவிடமுடியாகக் கடனாகப் பதிவழிக்கப்படல் வேண்டும்.

36. 31.03.2010 இல் முடிவடைந்த ஆண்டுக்கான நீலா வணிகத்தின் விற்பனை சரக்கின் கொள்விலை

- (1) ரூ. 56 500 (2) ரூ. 58 000 (3) ரூ. 64 500 (4) ரூ. 66 000

37. 31.03.2010 இல் முடிவடைந்த ஆண்டுக்கான இவ்வணிகத்தின் மொத்த இலாபம்

- (1) ரூ. 13 500 (2) ரூ. 20 000 (3) ரூ. 21 500 (4) ரூ. 23 500

38. 31.03.2010 இல் முடிவடைந்த ஆண்டுக்காக இவ்வணிகத்தினால் தயாரிக்கப்படும் இலாபநட்டக் கணக்கில் காணப்படும் வங்கிக் கடன் வட்டியின் தொகை

- (1) ரூ. 2 500 (2) ரூ. 3 500 (3) ரூ. 6 000 (4) ரூ. 9 500

39. 31.03.2010 இல் இருந்தவாறான இவ்வணிகத்தின் ஐந்தொகையில் காணப்படும் தேறிய கடன்பட்டோர் பெறுமதி

- (1) ரூ. 14 250 (2) ரூ. 14 520 (3) ரூ. 15 000 (4) ரூ. 15 750

40. 31.03.2010 இல் இருந்தவாறான இவ்வணிகத்தின் ஐந்தொகையில் காணப்படும் மொத்தச் சொத்துக்களின் தொகை

- (1) ரூ. 253 750 (2) ரூ. 254 500 (3) ரூ. 254 750 (4) ரூ. 255 500

[සියලු ම හිමිකම් ඇවිරිණි]

[முழுப் பதிப்புரிமையுடையது]

[All Rights Reserved]

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
 இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
 Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka
 இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம்
 Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

60 T I, II

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2010 දෙසැම්බර්
 கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2010 டிசெம்பர்
 General Certificate of Education (Ord. Level) Examination, December 2010

ව්‍යාපාර හා ගිණුම්කරණ අධ්‍යයනය I, II
 வணிகக் கல்வியும் கணக்கீடும் I, II
 Business and Accounting Studies I, II

ව්‍යාපාර හා ගිණුම්කරණ අධ්‍යයනය II

මුக்கියම : අறிவுறுத்தල்களுக்குக்கமைய ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக. மேலதிகமாக எழுதப்படும் விடைகள் பரீட்சார்த்தியினால் வெட்டிவிடப்படாத சந்தர்ப்பத்தில் பரீட்சகரினால் புள்ளிகள் வழங்கப்படாமல் வெட்டிவிடப்படும்.

- * முதலாம் வினா உட்பட, பகுதி I இலிருந்து இரண்டு வினாக்களையும் பகுதி II இலிருந்து இரண்டு வினாக்களையும் தெரிவு செய்து எல்லாமாக ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக.
- * உமது விடைகளைத் தெளிவான கையெழுத்தில் எழுதுக.

1. பின்வரும் சம்பவத்தைப் பயன்படுத்தி (i) தொடக்கம் (v) வரையுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
 கடந்த பல வருடங்களாக டிலுக்கி என்பவன் 'சுவையும்தம்' என்னும் உணவு விற்பனை வணிகமொன்றை நடத்தி வருகின்றான். இவளின் உணவு வகைகளுக்குப் போதியளவு கேள்வி (கிராக்கி) உள்ளதால் மேலும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது. டிலுக்கி தனது நண்பியான சாரங்காவை தனது வணிகத்தில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றான். சாரங்கா, பிரசித்திபெற்ற கம்பனிகளில் வேலை செய்ததன் மூலம் உணவு தயாரிக்கும் வணிகத்தில் அறிவும் அனுபவமும் கொண்டவளாகக் காணப்பட்டாள். இவர்கள் இருவரும் சேர்ந்து தமது வணிகத்தை நவீனமயப்படுத்த எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அவர்களிடம் போதியளவு பணம் காணப்படவில்லை. ஆகையால் அவர்கள் வங்கியிலிருந்து கடன் எடுக்க எதிர்பார்க்கின்றனர்.
 - (i) டிலுக்கியின் தற்போதைய வணிக நிறுவனம் எவ்வகையான வணிக அமைப்பைச் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடுவதுடன் இவ்வகையான வணிக நிறுவனத்தின் இரண்டு அனுகூலங்களையும் குறிப்பிடுக.
 - (ii) இந்த வணிகத்தில் சாரங்கா இணைந்து கொண்டால் அவர்கள் இலகுவாகத் தொடங்குவதற்கு எவ்வகையான வணிக நிறுவனத்தை நீர் சிபாரிசு செய்வீர்? உமது சிபாரிசுக்கான இரண்டு காரணங்களைத் தருக.
 - (iii) வங்கிக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு டிலுக்கி, சாரங்கா ஆகியோரின் வணிகம் நிறைவு செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் இரண்டைக் குறிப்பிடுக.
 - (iv) அவர்கள் எவ்வகையான வணிக நிறுவனத்தை உருவாக்கினாலும் தமது வணிகத்தை வெற்றிகரமானதாக நடத்திச் செல்வதற்கு அவர்கள் முதலில் எதனைத் தயாரிக்க வேண்டும் என்பதனைக் குறிப்பிடுவதுடன் அதில் உள்ளடக்க வேண்டிய முக்கியமான தகவல்களையும் குறிப்பிடுக.
 - (v) இச்சம்பவத்தின் மூலம் டிலுக்கி, சாரங்கா ஆகியோரின் வணிகம் வெற்றிகரமாக இயங்குவதற்கு உதவுகூடிய காரணிகளைக் குறிப்பிட்டுக் காட்டுக.
- பின்வரும் தகவலைப் பயன்படுத்தி (vi) தொடக்கம் (x) வரையுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
 31.10.2010 இல் முடிவடைந்த இரண்டு வாரங்களுக்கான சுவேந்திரன் வணிகத்தின் சில கொடுக்கல் வாங்கல்கள் பின்வருமாறு.

* ஈடுபடுத்திய மூலதனம்	ரூ. 50 000
* கட்டடம் வாங்கியது	ரூ. 25 000
* காசுக்குக் கொள்வனவு செய்த சரக்குகள்	ரூ. 10 000
* கொடுத்த சம்பளம்	ரூ. 5 000
* காசுக்குக் கொள்வனவு செய்த சரக்குகள் அனைத்தும் விற்பனை செய்தது	ரூ. 20 000
* பெற்றுக்கொண்ட வங்கிக் கடன்	ரூ. 10 000

 - (vi) 31.10.2010 இல் சுவேந்திரன் வணிகத்தின் காசு மீதி எவ்வளவு?
 - (vii) மேற்கூறிய கொடுக்கல் வாங்கல்களைப் பதிவதற்குப் பயன்படுத்தப்பட்ட முதன்மை ஏட்டையும் பொருத்தமான மூல ஆவணங்களையும் குறிப்பிடுக.
 - (viii) 31.10.2010 இல் முடிவடைந்த இரண்டு வாரங்களுக்கான இவ்வணிகத்தின் தேறிய இலாபம் யாது?
 - (ix) 31.10.2010 இல் இவ்வணிகத்தின் மூலதனம் எவ்வளவு?
 - (x) 31.10.2010 இல் உள்ளவாறு ஒரு கணக்கீட்டுச் சமன்பாட்டில் இவ்வணிகத்தின் சொத்துக்கள் பொறுப்புக்கள் மற்றும் மூலதனம் ஆகியவற்றைக் குறிப்பிடுக.

(02 × 10 = 20 புள்ளிகள்)

பகுதி I - வணிகக் கல்வி

(இரண்டு வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக)

2. (i) வணிகச்சூழலை அகச்சூழல் மற்றும் புறச் சூழல் எனப் பாகுபடுத்துவதன் மூலம் கற்க முடியும். அகச் சூழலைக் கற்பதன் மூலம் வணிகம் தொடர்பான பலங்களையும் பலவீனங்களையும் விளங்கிக் கொள்ள முடியும். வணிகத்தின் பார்வையில் பலங்கள் மற்றும் பலவீனங்களுக்கு தலா இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுக.
- (ii) உடைமை மற்றும் நோக்கம் என்பவற்றின் அடிப்படையில் வணிக நிறுவனங்களைப் பாகுபடுத்த முடியும் இரண்டு பாய்ச்சல் அட்டவணைகளில் இப்பாகுபாட்டைக் காட்டுக.
- (iii) பின்வரும் வணிகங்களை ஆரம்பிப்பதற்கு உரிமங்களை (licences) வழங்கும் நிறுவனங்களைக் குறிப்பிடுக.
(அ) ஒரு மருந்தகம் (pharmacy)
(ஆ) ஒரு சர்வதேச பாடசாலை
- (iv) கொடுக்கல் வாங்கல்களுக்காக கடனட்டைகளைப் பயன்படுத்துவது இன்று மிகவும் பிரசித்தமானதாகக் காணப்படுகின்றது. கடனட்டைகளைப் பயன்படுத்துவதனால் கடனட்டை வைத்திருப்பவருக்கும் வணிகருக்கும் கிடைக்கக்கூடிய இரண்டு அனுகூலங்களைத் தனித்தனியாகக் குறிப்பிடுக.
- (v) இலத்திரனியல் வணிகம் என்பதனால் கருதப்படுவது யாது? இலத்திரனியல் வணிகத்தின் மூலம் நுகர்வோருக்குக் கிடைக்கும் இரண்டு அனுகூலங்களைக் குறிப்பிடுக.

(02 × 5 = 10 புள்ளிகள்)

3. (i) பின்வரும் தரப்பினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு உமது பாடசாலை அதிபர் பயன்படுத்தக்கூடிய மிகவும் பொருத்தமான ஊடகத்தைத் தனித்தனியாகக் குறிப்பிடுக.
(அ) மாணவர்கள் (ஆ) ஆசிரியர்கள்
(இ) பெற்றோர்கள் (ஈ) கல்வித் திணைக்கள அலுவலர்கள்
- (ii) பின்வருவன சம்பந்தமாக ஒரு நபருக்குக் காப்புறுதி செய்தகு நலன் எவ்வகையில் காணப்படுகின்றது என்பதனைக் குறிப்பிடுக.
(அ) கணவன் அல்லது மனைவியின் ஆயுள் (life) சம்பந்தமாக
(ஆ) அவனது/ அவளது பிள்ளையின் ஆயுள் சம்பந்தமாக
(இ) அவனது/ அவளது தங்கத்தினாலான நகைகள் சம்பந்தமாக
(ஈ) குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட அவனது/ அவளது மோட்டார் வாகனம் சம்பந்தமாக
- (iii) ஒரு சேமிப்புக் கணக்கையும் ஒரு நடைமுறைக் கணக்கையும் ஒப்பிட்டு வேறுபடுத்துக.
- (iv) கடல் மார்க்கமான அல்லது ஆகாய மார்க்கமான போக்குவரத்துகளுள் எப்போக்குவரத்து சர்வதேச வியாபாரத்தில் மிகவும் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றது? உமது விடைக்கான காரணங்களைத் தருக.
- (v) 'ஒரு வணிகத்திட்டம் இல்லாமல் வணிகத்தை புத்திசாலித்தனமாக மேற்கொள்ள முடியாது?' சுருக்கமாக விளக்குக.

(02 × 5 = 10 புள்ளிகள்)

4. (i) சங்கீதா ரூ. 500 000 ஐ ஊழிய நட்டஈடாகப் பெற்றுக் கொண்டதுடன் அதனை நகரத்திலுள்ள நிதிக் கம்பனிகளிலேயே மிகவும் கூடுதலான வட்டியை வழங்கும் வரையறுத்த ஸ்மாட் காசுக் கம்பனியில் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யத் தீர்மானித்தாள். வரையறுத்த ஸ்மாட் காசுக் கம்பனியானது விண்ணப்பம், பணம் போன்ற தேவையான சகல ஆவணங்களையும் பெற்றுக்கொள்வதற்காக அவளின் வீட்டுக்கு தனது அலுவலர்களை அனுப்ப சம்மதித்ததுடன் அது தொடர்பான சகல வேலைகளையும் மிகவும் திறமையாக மேற்கொண்டது.
(அ) வரையறுத்த ஸ்மாட் காசுக் கம்பனியில் முதலீட்டுத் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு சங்கீதாவின் மீது செல்வாக்குச் செலுத்திய காரணங்கள் எவை?
(ஆ) 'சங்கீதாவின் இந்த முதலீட்டுத் தீர்மானம் புத்திசாலித்தனமானதல்ல' விளக்குக.
(இ) சங்கீதா தனது பணத்தை அவளுக்குப் பொருத்தமானதாக முதலீடு செய்வதற்கான ஏனைய இரண்டு மாற்று வழி முதலீட்டு மூலங்களைக் குறிப்பிடுக. (02 × 3 = 06 புள்ளிகள்)
- (ii) பின்வரும் நிதி மூலங்கள் ஒவ்வொன்றின் மூலமும் ஒரு வணிகர் அடைந்து கொள்ளக்கூடிய இரண்டு அனுகூலங்களையும் இரண்டு பிரதிகூலங்களையும் குறிப்பிடுக.
(அ) வங்கிக் கடன் பெறுதல்
(ஆ) சாதாரண பங்குகளை வழங்குதல் (02 புள்ளிகள்)
- (iii) நிதிமூலங்களைத் தெரிவு செய்யும்போது ஒரு வணிகரால் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய நான்கு காரணிகளைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

பகுதி II - கணக்கீடு

(இரண்டு வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக)

5. (அ) இஷர் என்பவன் 01.12.2010 இல் பழங்களை வாங்கி விற்கும் வியாபாரம் ஒன்றைத் தொடங்கினான். கொள்வனவு மற்றும் விற்பனைகள் காசு மூலம் மட்டுமே இடம்பெறுகின்றது. பின்வருவன முதல் இரண்டு நாட்களிலும் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்களாகும்.

01.12.2010	வியாபாரத்தில் இட்ட பணம்	ரூ. 25 000
	மர அலுமாரி கொள்வனவு	ரூ. 5 500
	பழங்கள் கொள்வனவு	ரூ. 12 000
	வண்டிக் கூலி செலுத்தியது	ரூ. 750
02.12.2010	பழங்கள் விற்பனை	ரூ. 7 500
	பெற்றுக் கொண்ட வங்கிக் கடன்	ரூ. 10 000
	ஊழியர்களுக்கு வழங்கிய சம்பளம்	ரூ. 1 000
	இஷர் தனது சொந்தத் தேவைக்காக வியாபாரத்தில் இருந்து எடுத்த பணம்	ரூ. 5 000

செய்ய வேண்டியது :

மேற்கூறிய கொடுக்கல் வாங்கல்களை இஷர் வியாபாரத்தின் காசேட்டிலும் ஏனைய பேரேட்டுக் கணக்குகளிலும் பதிவுத்துடன் 02.12.2010 இல் காசேட்டின் மீதியையும் குறிப்பிடுக. (05 புள்ளிகள்)

- (ஆ) சமீனா வணிகத்தின் கணக்குப் புத்தகங்களில் கொடுக்கல் வாங்கல்களைப் பதிந்தபோது விடப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட தவறுகள் பின்வருமாறு.

- விற்பனை நாளேட்டின் கூட்டுத் தொகை ரூ. 65 000, விற்பனைக் கணக்கில் ரூ. 60 000 ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
- விற்பனை செய்வதற்காக கிருஷ்ணத்தியிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ரூ. 10 000 பெறுமதியான சரக்குகளுக்கு எவ்வித பதிவும் காணப்படவில்லை.
- செலுத்திய வங்கிக் கடன் வட்டி ரூ. 1 500 காசேட்டில் சரியாகப் பதிவு செய்யப்பட்டபோதும் அது வங்கிக் கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
- காப்புறுதிக் கட்டணம் ரூ. 2 500 காசேட்டில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது.

செய்ய வேண்டியது :

- மேற்கூறிய தவறுகளில் இருந்து பரீட்சை மீதியைத் தயாரிக்கும்போது கண்டுபிடிக்க முடியாத இரண்டு தவறுகளைக் குறிப்பிடுவதுடன் அவற்றைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளையும் தருக. (03 புள்ளிகள்)
 - மேற்கூறிய தவறுகளில் பரீட்சை மீதியின் சம்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டு தவறுகளைக் குறிப்பிடுவதுடன் தொங்கல் கணக்கைத் தயாரித்து அதன் ஆரம்ப மீதியையும் குறிப்பிட்டுச் சம்பாட்டுத்திக் காட்டுக. (02 புள்ளிகள்)
- (மொத்தம் 10 புள்ளிகள்)

6. (அ) இலாப நோக்கற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வருமானச் செலவுகள் கணக்கு மற்றும் பெறுவனவுகள் கொடுப்பனவுகள் கணக்கு ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளைச் சுருக்கமாக விளக்குக. (02 புள்ளிகள்)

- (ஆ) 31.03.2010 இல் முடிவடைந்த ஆண்டுக்கான 'தங்கத் தாரகை' விளையாட்டுக் கழகத்தின் பெறுவனவுகள் கொடுப்பனவுகள் தொடர்பான விவரங்கள் பின்வருமாறு :

பெறுவனவுகள்	ரூ.	கொடுப்பனவுகள்	ரூ.
01.04.2009 இல் எடுத்த வங்கிக் கடன்	20 000	வாடகை	2 500
அங்கத்துவக் கட்டணங்கள்	19 500	காத்திராதிகள்	1 000
நன்கொடைகள்	5 000	பத்திரிகைகள் வாங்கியது	5 500
பழைய பத்திரிகைகள் விற்பனை மூலம்	1 000	சம்பளங்கள்	5 000
		காப்புறுதி	3 000
		விளையாட்டு மைதான பராமரிப்பு	250
		களியாட்ட செலவுகள்	1 500
		வங்கிக் கடன் வட்டி	750

பின்வரும் மேலதிகத் தகவல்கள் தரப்படுகின்றன :

- தங்கத் தாரகை விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 200 என்பதுடன் வருடாந்த அங்கத்துவக் கட்டணம் ரூ. 100 ஆகும்.
- ரூ. 3 000 சம்பளங்கள் சென்மதியாக காணப்படுவதுடன் ரூ. 2 000 முற்செலுத்திய காப்புறுதியாகக் காணப்படுகிறது.
- வங்கிக் கடன் வட்டி வருடாந்தம் 12 % ஆகும்.

செய்ய வேண்டியது :

தங்கத்தாரகை விளையாட்டுக் கழகத்தின் 31.03.2010 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானச் செலவுக் கணக்கைத் தயாரிக்குக. (08 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

7. 31.03.2010 இல் உள்ளவாறான செல்வி வணிகத்தின் பரீட்சை மீதி பின்வருமாறு.

	வரவு ரூ.	செலவு ரூ.
மூலதனம்		400 000
01.04.2009 இல் சரக்கிருப்பு	8 000	
கொள்வனவுகள்	57 000	
விற்பனைகள்		90 000
கடன்பட்டோர்	30 000	
கடன்கொடுத்தோர்		6 000
வங்கிக் கடன் 10%		20 000
காணி கட்டடங்கள் (கிரயத்தில்)	250 000	
இயந்திரங்கள் (கிரயத்தில்)	120 000	
கொள்வனவுத் திருப்பங்கள்		3 000
விற்பனைத் திருப்பங்கள்	2 000	
பெற்ற வாடகை		2 000
இறைகள்	8 000	
காப்புறுதி	7 000	
ஊழியர் சம்பளங்கள்	9 000	
விளம்பரப்படுத்தல்	4 000	
வங்கிக்கடன் வட்டி	1 000	
கையிலுள்ள காசு	25 000	
	521 000	521 000

மேலதிக தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

(i) 31.03.2010 இல் சரக்கிருப்பு ரூ. 18 000

(ii) இயந்திரங்களுக்கு நேர்கோட்டு முறையில் வருடாந்தம் 10% பெறுமானத் தேய்வு செய்யப்படல் வேண்டும்.

(iii) வருடாந்த வாடகை ரூ. 6 000 ஆகும்.

(iv) கடன்பட்டோரில் ரூ. 2 500 அறவிடமுடியாக் கடனாகப் பதிவழிக்கப்படல் வேண்டும்.

செய்ய வேண்டியவை :

(1) 31.03.2010 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வியாபார இலாப நட்டக் கணக்கு

(2) 31.03.2010 இல் உள்ளவாறான ஐந்தொகை

(10 புள்ளிகள்)
